



SHIVA TEXYARN LIMITED

Regd. Office : 252, Mettupalayam Road, Coimbatore - 641 043, Tamilnadu INDIA

Telephone : 0422 - 2435555 E-mail : shares@shivatex.co.in

Website : www.shivatex.co.in CIN : L65921TZ1980PLC000945 GSTRN : 33AABCA6617M1Z0

STYL/SEC/SE/153/2020-21

8th February 2021

To

The Manager Listing Department National Stock Exchange of India Limited "Exchange Plaza", Bandra-Kurla Complex Bandra (East), Mumbai 400 051 Scrip Code : SHIVATEX	BSE Limited Floor 25 Phiroze Jeejeebhoy Towers Dalal Street Mumbai 400 001 Scrip Code :- 511108
---	--

Dear Sir,

SUB:- PUBLICATION OF UN-AUDITED FINANCIAL RESULTS OF THE COMPANY FOR THE QUARTER ENDED 31.12.2020 IN THE NEWSPAPERS – REG.

Pursuant to Regulation 47(1)(b) and Part A of Schedule III of SEBI (Listing Obligations and Disclosure Requirements), Regulations, 2015, we are enclosing herewith the copy of publication of the un-audited financial results of the Company for the quarter ended 31.12.2020 advertised in the following Newspapers:


- Business Standard dt. 06.02.2021 in English
- Makkal Kural dt. 06.02.2021 in Tamil

Kindly take on record the above information.

Thanking you

Yours faithfully

For Shiva Texyarn Limited


R. SRINIVASAN
Company Secretary
M.No. 21254

Tomar defends farm laws ahead of chakka jam today

Unions say they won't enter Delhi; UP and Uttarakhand exempted

SANJEEV MUKHERJEE & AGENCIES
New Delhi, February



Agriculture Minister Narendra Singh Tomar speaks in the Rajya Sabha during the Budget session of Parliament

at the start of the Budget session, Tomar said despite the Acts not containing any flaws, the Centre has offered to amend them to respect the sentiment of the protesting farmers.

Tomar, along with other Union ministers, has held 11 meetings with farmers' representatives in the wake

of the protests, but the deadlock continues.

Tomar reiterated that the NDA government under the leadership of Prime Minister Narendra Modi is fully committed towards farmers. He said the government has held several rounds of talks while respecting their protest.

Prime Minister Modi lauded Tomar's remarks, saying he has given detailed information on every aspect of the legislations. In a tweet, Modi posted a video link to Tomar's statement and said it is his humble request that people hear his speech.

Participating in the debate, the Shiv Sena, SAD, NCP, Samajwadi Party and Left parties demanded that the three laws be repealed and fresh ones brought in after wider consultations.

Shiv Sena MP Sanjay Raut alleged that anyone speaking the truth is dubbed a "traitor" or "anti-national" and that cases of sedition have been slapped against those criticising the government.

"Everyone keeps saying that the government must leave its arrogance, but where is the arrogance... We are ready for talks. We even offered to put it (the laws) in abeyance for 18 months. If we are showing so much flexibility, why don't they (protesting farmers) show similar flexibility... If people in support of the laws sit on dharna, do we want civil war? We say it is supreme House... no one can take this House for granted," BJP member Vinay P Sahasrabudde said in the Rajya Sabha.

A s a belligerent Opposition continued to attack the Centre's amendment on the three farm Acts in Parliament, Union Agriculture Minister Narendra Singh Tomar defended the laws in a speech in the Rajya Sabha on Thursday, saying the farmers' unions and Opposition parties haven't been able to point out any flaws in the laws.

This came just a day before the nationwide chakka jam announced by farmer unions between 12 pm and 3 pm on Saturday.

However, the Delhi National Capital Region and Uttar Pradesh and Uttarakhand had been exempted from the strike. The protesting farmers have also decided not to enter Delhi.

"Due to prevailing agriculture operations in UP and Uttarakhand, the chakka jam has been withdrawn from these states and instead the protesting farmers will submit a memorandum to their respective district magistrates," read a statement by the Bharatiya Kisan Union (BKU) faction led by Rakesh Tikait.

Meanwhile, intervening during the motion of thanks to the President's address to both houses of Parliament at

FROM PAGE 1

Special PMLA...

Business Standard has reviewed the summons order. The court order has cited a summary of the FD findings, which are part of the charge sheet. According to them, Chandra Kochhar and Deepak Kochhar were long associated with Dhoot. In 1992, Deepak Kochhar floated Vikvin Finance with his mother. Later in 1994, he changed the name to Credential Finance, in which Chandra Kochhar had been allotted equity shares. In the same year, Dhoot invested approximately 810 crore in CFL, which was merged with Bloom Field Builders and Construction Company, in which Dhoot/Videcon Group was holding a majority shareholding.

headcount sits there and therefore, if you do not address the on-site pyramid you really have a battle up your hand," said Koy on the call.

HCL, after its third-quarter numbers, said it would be hiring 20,000 over the next four to six months, and of these 15 per cent would be onshore. Experts point out it is not just about hiring locals, empowering local staff to create, and add value doesn't happen without preparation. It requires a thorough conceptual understanding of what customers perceive and experience as value-enhancing and are willing to pay for.

Expert panel...

"Pfizer will continue to engage with the authority and submit its approval request with additional information as it becomes available in the near future," the spokesperson said.

The NHC noted, "The firm presented its proposal for emergency use authorisation of its Covid-19 mRNA vaccine, BNT162b, before the committee. The committee noted that incidents of palsy, anaphylaxis, and other serious adverse effects (SAEs) have been reported during post marketing, and the causality of the events with the vaccine is being investigated. Further, the firm has not proposed any plan to generate safety and immunogenicity data in Indian population. After detailed deliberations, the committee has not recommended for grant of permission for emergency use in the country at this stage."

Earlier, the firm had missed appearing before the SEC three, blaming a short notice and time-zone difference for its non-appearance. The source added that Pfizer had also indicated there were no plans to manufacture the vaccine in India. "Pfizer's shipments have been falling globally, and the firm may have decided to focus on those geographies for the moment and increase production. To get approval in India, it would not only have to come back with data on local safety cases, but also with the clinical trial protocol for the bridge trial," said the source. While it has withdrawn the application, the firm said it remained committed to making the vaccine available for use in India. Pfizer did not wish to comment when we call it re-apply for approval, "added Jain.

Visa demand...

Pareekh Jain, founder and lead analyst, EIRITrend, said onshore hiring had been related to margins. Hiring data, with the strategy of hiring locals, dependency on visas has come down. "The pandemic has made customers realise that work can happen from anywhere. Hence, the seen contracts where the onshore-offshore ratio has moved from 25-30% to 10-15 per cent onsite," added Jain.

CRR cut...

The RBI bank also deferred the implementation of the last tranche of the capital conservation buffer (CCB) of 0.25 per cent to let banks enjoy more capital. Banks can now use the funds raised through on-bank domestic product (GDP) growth at 10.5 per cent in 2020-21 - in the range of 26.2 to 8.3 per cent in the first half and 6 per cent in the third quarter. Inflation was projected at 5.2 per cent for the fourth quarter

was already normalising its liquidity operations by resuming variable rate reverse repo. "The RBI's upbeat views on the economy along with sustained cost-push pressures on inflation further underscored a no rate cuts in the foreseeable future, notwithstanding sustenance of an accommodative stance," said Thirunakar Patnaik, chief economist of NSE.

In a rare departure, the RBI governor also indirectly told the state and the central government to keep prices, especially that of fuel, into check. The government would be reviewing the inflation target mandate of the RBI in March this year, the central bank said.

The RBI said it will have a comprehensive review of the microfinance sector. According to Chandra Shekhar Ghosh, managing director and CEO of Bandhan Bank, it was more than a decade that the framework plan reviews of the microfinance sector. Since the sector has grown substantially, therefore, a comprehensive review of the sector will certainly be a timely," Ghosh said.

Big reforms...

"Allowing retail participation in the G-sec market is a bold step towards the financialisation of a vast pool of domestic savings and could be a game-changer," said State Bank of India chairman Dinesh Kharia.

"This is a big reform in our view, but the uptake may only be gradual," said Pranjali Bhandari, chief India economist of HSBC.

The move to allow investment through the portal 'Retail Direct' was a "path breaking reform," said Indian Banks Association (IBA) chairman and Union Bank of India MD and CEO Rajkumar Rai G.

"However, the retail customers need to be educated on the nuances of the government securities market. For this more awareness is to be created," Rai said.

The RBI will soon release the modalities of how retail investors can directly participate in the primary and secondary market trades through RBI's e-Kuber system. So far, retail participation was done through banks or gift funds. The response was tepid, but ease of investment now can eliminate the need for investing in a plethora of products, experts said. Money can move from all sorts of assets, including from real estate, where the real yields are just 1-2 per cent in India. Bonds issued by the sovereign are the safest, which also can offer returns of 6 per cent and more and can substitute the need for savings in bank fixed deposits and fixed income mutual funds products. In case of short-term funds, government treasury bills can give more return than banks.

The government tried to allay fears of a substitution effect on bank deposits and mutual fund products.

SIEMENS NOTICE

Notice is hereby given pursuant to Regulation 29 read with Regulation 47 of the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015 that a meeting of the Board of Directors of the Company will be held on Friday, 12th February, 2021, to inter-alia, consider, the Un-audited Financial Results for the first quarter ended 31st December, 2020.

This information is also available on the website of the Company at www.siemens.co.in and on the website of the Stock Exchanges where the shares of the Company are listed at www.bseindia.com and www.nseindia.com.

For Siemens Limited
Sd/-
Ketan Thaker
Company Secretary

Date: 5th February, 2021

Siemens Limited
CIN: L26202MH1957PLC010839

Reg. Office:
Birla Aurore, Level 21, Plot No. 108D,
Dr. Annie Besant Road, Worli, Mumbai - 400030,
Tel.: +91 22 6251 7000 | Fax: +91 22 2436 2403

Website: www.siemens.co.in
Contact E-mail: Corporate-Secretariat.in@siemens.com / www.siemens.co.in/contact

Dixon
DIXON TECHNOLOGIES (INDIA) LIMITED
CIN: L32121UP1992PLC03581
Regd. Office: B-14 & 15, Phase-I, Noida-201305 (UP) India, Ph: 0124-4732200
Email: investorrelations@dixon.co.in, Website: www.dixontechno.com, Ph No: 0124-4513213

Postal Ballot Notice
Members of the Company are hereby informed that pursuant to Section 110 of the Companies Act, 2013 (the Act), Rule 22 and 23 of the Companies (Management and Administration) Rules, 2014 (Rules), relevant Circulars issued by the Ministry of Corporate Affairs (hereinafter referred to as MCA Circular), Regulation 44 of the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015 (Listing Regulations) and Securities Standards on General Meetings (SSG) the Company seeks the approval of Members by way of Postal Ballot through e-voting process only in respect of the Special Business as specified in the Postal Ballot Notice dated February 02, 2021 (along with the explanatory statement thereto as required under the provisions of Section 102 read with Section 110 of the Act and other provisions) (hereinafter referred to as "Notice").

In accordance with the MCA Circular, the Company has completed the dispatch of Notice on February 05, 2021, to all the Members of the Company and the Registrar of Companies (List of Beneficial Owners) at the closure of business hours on January 29, 2021 ("Cut-off date"), electronically through email on the e-mail addresses that are registered with the Company or with Depositories/Registry Participants.

The Notice is displayed on the website of the Company www.dixontechno.com and also on the website of KFin Technologies Private Limited (www.kfintrading.com). No physical copy of Notice has been sent to Members and the communication of assent / dissent of Members will take place only through e-voting facility. In this regard, the Members are hereby notified that:

- The Ballots to be transmitted through Postal Ballot shall be transmitted by e-voting only as provided in the Act read with related Rules, MCA Circulars thereon and Listing Regulations as amended from time to time.
- Voting rights of the Members has been reckoned as on Friday, January 29, 2021, which is the Cut-off date and a person who is not a Member as on the cut-off date should bear this Notice for information purposes only.
- In compliance of provisions of Section 110 and other applicable provisions of the Act read with Rule 20 and 22 of the Companies (Management and Administration) Rules, 2014 as amended and 44 of the Listing Regulations, the Company has engaged services of KFin Technologies Private Limited for providing e-voting facility to all its Members. The procedure for e-voting is given in the notes forming part of the Postal Ballot Notice.
- E-voting would commence on Saturday, February 06, 2021 at 09:00 AM (IST) and would end on Sunday, March 07, 2021 at 05:00 PM (IST). The e-voting module shall be enabled by KFin Technologies Private Limited thereafter and remote e-voting shall not be allowed beyond the said date and time.
- For e-voting instructions Members may go through the instructions given in the Notice and in case of any queries or grievances relating to e-voting, Members may Contact to Mr. S. Srivastava, Manager, KFin Technologies Private Limited, at Contact No. 04472410372 or email to enquiry@kfintrading.com.
- Members who have not registered their e-mail address (including Members holding shares in physical form) with the Company / Depository Participant, as the case may be, are requested to visit the website of KFin Technologies Private Limited (www.kfintrading.com) and on the website of KFin Technologies Private Limited (www.kfintrading.com) and shall also be communicated by the National Stock Exchange of India Limited and SEBI, where, shares of the Company are listed.

By Order of the Board
For Dixon Technologies (India) Limited
Sd/-
Date: February 05, 2021
G. Company Secretary, Head-Legal & HR

Deepak Industries Limited
CIN: L25222WB1994PLC021618
Regd. Office: 11, New Street, Kolkata-700 001
Phone: 033-24863903 / 91 / 933 24863902
Website: www.dind.com
E-Mail: investor@deepakind.com

Notice is hereby given that meeting of the Board of Directors of the Company will be held at 11, New Street, Kolkata-700 001 on Friday, the 12th February, 2021, inter-alia to consider and take on record the Un-audited Financial Results of the Company for the quarter ended on 31st 12/2020 and the information is also available on the website of the Company www.dind.com and on the website of the National Stock Exchange www.nseindia.com.

Date: 05.02.2021 For Deepak Industries Limited
Place: Kolkata Y D MULLA, Company Secretary

SHIVA TEXYARN LIMITED
Regd. Office: 252, Mettupalayam Road, Coimbatore - 641 043
Phone: 0422-2435555, E-mail: shares@shivatex.co.in
Website: www.shivatex.in CIN: L65921TZ1980PLC000945

EXTRACT OF THE UNAUDITED FINANCIAL RESULTS FOR THE QUARTER-NINE MONTHS ENDED 31.12.2020
(Rs. in lakhs Except earnings per share data)

Sl. No.	Particulars	Quarter Ended		Nine months ended	
		31.12.2020 (Unaudited)	31.12.2019 (Unaudited)	31.12.2020 (Unaudited)	31.12.2019 (Unaudited)
1	Total Income from operations	9,935.76	9,829.12	23,440.70	27,889.14
2	Net Profit/(Loss) for the period before Tax, Exceptional and/or Extraordinary items	694.88	10.55	1,079.80	154.25
3	Net Profit/(Loss) for the period before Tax (after Exceptional and/or Extraordinary items)	694.88	10.55	1,079.80	154.25
4	Net Profit/(Loss) for the period after Tax (after Exceptional and/or Extraordinary items)	552.72	12.46	857.67	182.19
5	Total Comprehensive Income for the period (Comprising Profit / (Loss) for the period (after Tax) and other Comprehensive Income (after Tax)	567.20	16.84	885.56	188.89
6	Equity Share Capital	1,296.27	1,296.27	1,296.27	1,296.27
7	Earnings per Share (of Rs. 10 each) (for continuing and discontinued operations)				
	i) Basic	4.26	0.10	6.62	1.41
	ii) Diluted	4.26	0.10	6.62	1.41

Notes:
1) The above is an extract of the detailed format of the Un-audited Financial Results for the Quarter-Nine months ended 31.12.2020 filed with stock Exchanges under Regulation 33 of SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015. The full format of the quarterly financial results are available on the Stock Exchange websites www.bseindia.com, www.nseindia.com and Company's website www.shivatex.in.

For SHIVA TEXYARN LIMITED
S K SUNDARARAMAN
Managing Director
DIN 0002691

NOTICE
DSP MUTUAL FUND

NOTICE is hereby given that DSP Trustee Private Limited, the Trustee of DSP Mutual Fund ('Fund'), has vide Resolution dated February 05, 2021, declared dividend in the dividend option of below mentioned schemes of the Fund, the particulars of which are as under:

Record Date: February 11, 2021

Scheme(s)/Plans/Options	Quantum of Dividend per unit (Rs.)	Face Value per Unit (Rs.)	NAV as on February 04, 2021 (Rs.)
DSP India T.I.G.E.R. Fund (The Infrastructure Growth and Economic Reforms Fund) - Regular Plan - Dividend Option	1.59	10,000	15.658
DSP India T.I.G.E.R. Fund (The Infrastructure Growth and Economic Reforms Fund) - Direct Plan - Dividend Option	2.80	10,000	28.036
DSP Small Cap Fund - Regular Plan - Dividend Option	3.53	10,000	35.307
DSP Small Cap Fund - Direct Plan - Dividend Option	3.73	10,000	37.317

Distribution of the above dividend is subject to the availability and adequacy of distributable surplus.

Pursuant to payment of dividend, the NAV of the Dividend Options under Regular and Direct plan of the aforesaid schemes of the Fund would fall to the extent of payout and statutory levy, if any.

Dividend will be paid to all those Unit Holders / Beneficial Owners, in the Dividend Option (s) of Regular and Direct plan of the aforesaid schemes of the Fund, whose names appear in the records of the Registrar and Transfer Agent, Computer Age Management Services Limited / statement of Beneficial Owners maintained by the Depositories as on the Record Date. The payout shall be subject to tax deducted at source (TDS) as applicable.

Unit holders are advised to update any change of address / bank details, if any, with depository participant(s) in advance of the Record Date.

Any queries/clarifications in this regard may be addressed to:
DSP Investment Managers Private Limited ('AMC'),
CIN: U71440MH1996PTC099483,
Investment Manager for DSP Mutual Fund, Malafal Centre, 10th Floor, Nariman Point, Mumbai 400 021
Tel. No.: 91-22-66578000, Fax No.: 91-22-66578181, Toll Free No.: 1800 200 4499, www.dspim.com

Investors/unit holders are requested to update their email address and mobile number with the AMC.

Place: Mumbai
Date: February 05, 2021

Mutual Fund investments are subject to market risks, read all scheme related documents carefully.

